28th March 1961]

Sri K. VINAYAKAM : Do these figures represent deaths of such of those patients who were admitted in the Government hospitals or do they cover such of those who had not undergone any medical treatment and withered away for want of medical attendance?

The Hon. Sri M. A. MANICKAVELU : This refers to figures collected in Government institutions and in municipal areas.

Sri K. VINAYAKAM : What steps are being taken to prevent such kind of large scale deaths among T.B. patients. Has there been a tendency of decrease in the death of T.B. patients in the recent years?

The Hon. Sri M. A. MANICKAVELU : Yes, Sir, the number of deaths from T.B. has shown a marked decline during the past decennium (1949–59). The various steps taken like provision of facilities for modern treatment, hospitalisation in Sanatoria, early detection of active infection especially among the contacts during home-visiting in the course of domicilliary treatment and B.C.G. Vaccination, have gone a long way in checking the spread of infection.

Sri V. K. KOTHANDARAMAN : மதுவிலக்குச் சட்டம் வந்ததற்கு பிறகுதான் க்ஷயரோக வியாதி அதிகமாகிக்கெண்டு வந்திருக்கிறது. கள்ளுக்கடை திரும்ப வைக்க முடியாது என்றாலும் தென்னஞ்சாறு, பனஞ்சாறு போன்ற நீராக்கள் எங்கும் வசதியாகக் கிடைப்பதற்கு பெரிய கடைகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்படுமா ? க்ஷயரோக வியாதிக்கு இந்த நீரா பருகுவதானது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் இப்படி ஏற்பாடு செய்யப்படுமா ?

The Hon. Sri M. A. MANICKAVELU : இதையெல்லாம் எந்த ஆராய்ச்சியில் இருந்து கனம் அங்கத்தினர் சொல்கிறார் என்று தெரியவில்லை. கடந்த பத்து வருஷங்களில் குறைந்து வந்திருக்கிறது என்று சொல்கிறேன். ஜனத்தொகை பெருகியிருக்கிறது. இதையும் கணக்கிட்டால் வியாதி ரொம்பக் குறைந்திருக்கிறது. கள்ளுக் குடிப்பதால் "ஹூபிங் காப்" - க்குத்தான் அனுகூலம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Maternity and child welfare centres, North Arcot district

* 1135 *Q.*— Sri V. K. KOTHANDARAMAN : கனம் ரெவின்யூ அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) **G.O. Ms. No. 583, Health, dated 23—2—60**-ம் தேதி சர்க்கார் உத்தரவுப்படி 1960–61-ல் வட ஆற்காடு ஜில்லாவில் எங்கெங்கே **Maternity and Child Welfare** சென்டர்கள் புதிதாக திறக்கப்பட்டன ?

(இ) உத்தரவு போடப்பட்ட இடங்களில் இன்னும் என் திறக்கப்படவில்லை ?

The Hon. Sri M. A. MANICKAVELU : (அ) One Maternity and Child Welfare Centre each in Kilpatti and Melvaithinamkuppam Panchayats and a Maternity Home in Jalarpet Panchayat.

( ) Owing to want of funds or want of suitable buildings the centres have not yet been opened by the Panchayats concerned.

[28th March 1961

SRI V. K. KOTHANDARAMAN : நம் ராஜ்யத்தைச் சேர்ந்த வட்டாரத்தில் 18,587 ஜனத் தொகை கொண்ட அந்த இடத்தில் ஏற்கெனவே ஆஸ்பத்திரி இருந்து மெடர்னிடி அண்ட் சைல்ட் வெல்பார் சென்டர் ஆரம்பிக்கவேண்டுமென்று சர்க்கார் உத்திரவு இருந்தும்கூட இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன ? அந்த இடத்தில் ஆரம்பிக்கவேண்டியதை வேறு இடத்தில் ஆரம்பிக்க இருக்கிறார்களா ? அங்கே ஆரம்பிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது ?

THE HON. SRI M. A. MANICKAVELU : இந்த நிலைமையிலே எடுத்துக்கொள்ள வேண்டியது ஸ்தல ஸ்தாபனத்திற்குத்தான். 100-க்கு 25 அரசாங்கம் கொடுக்கிறது. இதில் பஞ்சாயத்து அக்கரை காட்டி மேல் நடவடிக்கை எடுக்காததுதான் காரணம். இங்கு ஆஸ்பத்திரி ஏற்படுத்துவதற்கு ஜில்லா போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SRI V. K. KOTHANDARAMAN : இந்த மெடர்னிடி அண்டு சைல்ட் வெல்பேர் சென்டரை ஆரம்பிக்கவேண்டிய ஹெல்த் டிபார்ட்மெண்ட், அந்தத் தவறு செய்திருக்கிறது. ஆகையால் உடனடியாக அந்த இடத்தில் ஒரு மெடர்னிடி அண்டு சைல்ட் வெல்பேர் சென்டரை ஆரம்பிக்க, அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : கனம் அங்கத்தினர் சொல்லுகின்ற கிராமம் வேறு. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது மூன்று கிராமங்களைப்பற்றி. ஆகையால் தனிக் கேள்வி போட வேண்டும்.

Employees of local bodies (Revision of pay)

* 1136 *Q.*—SRI T. S. RAMASWAMY : Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(*a*) whether the Government have revised the pay and allowances of the servants of local bodies recently; and

(*b*) if so, the details thereof in respect of—

(i) Panchayat servants;
(ii) Municipal servants; and
(iii) Corporation servants?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : (*a*) Yes, Sir.

(*b*) (i) & (ii) Copies of G.O. No. 1636, L. A., dated 3rd October 1960 and G.O. No. 471, R.D. & L.A., dated 22nd February 1961 containing the details in respect of municipal and panchayat employees are available in the Legislature Library for reference by the members.

(iii) As regards the Corporation employees, the matter is one for consideration of the Corporation.

SRI T. S. RAMASWAMY : May I know, Sir, when this revision of scales of pay will be extended to the persons working in Kanyakumari district local bodies like Nagercoil and other municipalities?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : The Pay Commission has not made any specific recommendation regarding the scales of pay to be adopted for these employees. The Joint Inspector of Municipal Councils and Local Boards has been requested to examine the question and submit necessary proposals for the consideration of the Government.